

Chapter அரசாங்கமும் வரிகளும்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.

இந்தியாவிலுள்ள மூன்று நிலைகளான அரசுகள்

- அ) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி
- ஆ) மைய, மாநில மற்றும் கிராம
- இ) மைய, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து
- ஈ) ஏதுமில்லை

விடை:

- அ) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி

Question 2.

இந்தியாவில் உள்ள வரிகள்

- அ) நேர்முக வரிகள்
- ஆ) மறைமுக வரிகள்
- இ) இரண்டும் (அ) மற்றும் (ஆ)
- ஈ) ஏதுமில்லை

விடை:

- இ இரண்டும் (அ) மற்றும் (ஆ)

Question 3.

வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு எது?

- அ) பாதுகாப்பு
- ஆ) வெளிநாட்டுக் கொள்கை
- இ) பொருளாதாரத்தை கட்டுப்படுத்தல்
- ஈ) மேற்கூறிய அனைத்தும்

விடை:

- ஈ) மேற்கூறிய அனைத்தும்

Question 4.

இந்தியாவில் தனி நபர்களின் மேல் விதிக்கப்படுகின்ற பொதுவான மற்றும் மிக முக்கியமான வரி

- அ) சேவை வரி
- ஆ) கலால் வரி
- இ) விற்பனை வரி
- ஈ) மத்திய விற்பனை வரி

விடை:

இ விற்பனை வரி

Question 5.

ஒரு நாடு, ஒரே மாதிரியான வரி என்பதை எந்த வரி உறுதிப்படுத்துகிறது?

அ) மதிப்புக் கூட்டு வரி (VAT)

ஆ) வருமான வரி

இ) பண்டங்கள் மற்றும் பணிகள் வரி

ஈ) விற்பனை வரி

விடை:

இ பண்டங்கள் மற்றும் பணிகள் வரி

Question 6.

இந்தியாவில் வருமானவரிச்சட்டம் முதன் முதலில்ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

அ) 1860

ஆ) 1870

இ) 1880

ஈ) 1850

விடை:

அ) 1860

Question 7.

சொத்து உரிமையிலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்கு வரி விதிக்கப்படுகிறது.

அ) வருமான வரி

ஆ) சொத்து வரி

இ) நிறுவன வரி

ஈ) கலால் வரி

விடை:

ஆ) சொத்து வரி

Question 8.

கருப்பு பணத்திற்கான காரணங்கள் என கண்டறியப்பட்ட அடையாளம் எவை?

அ) பண்டங்களின் பற்றாக்குறை

ஆ) அதிக வரி விகிதம்

இ) கடத்தல்

ஈ) மேற்கூறிய அனைத்தும்

விடை:

ஈ) மேற்கூறிய அனைத்தும்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

Question 1.

..... மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அரசாங்கத்தால் விதிக்கப்படுகிறது.

விடை:

வரி

Question 2.

“வரி” என்ற வார்த்தை சொல்லிலிருந்து பெறப்பட்டது.

விடை:

வரிவிதிப்பு

Question 3.

..... வரியில் வரியின் சுமையை மற்றவர்களுக்கு மாற்ற முடியாது.

விடை:

நேர்முக

Question 4.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது.

விடை:

1 ஜூலை 2017

Question 5.

வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட, கணக்கிடப்படாத பணம் என்று அழைக்கப்படுகிறது.

விடை:

கருப்பு பணம்

III. சரியான கூற்றை தேர்ந்தெடுக்கவும்.

Question 1.

GST பற்றி கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

i) GST ‘ஒரு முனைவரி’

ii) இது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்படும் அனைத்து நேரடி வரிகளையும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

iii) இது ஜூலை 1, 2017 முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

iv) இது இந்தியாவில் வரி கட்டமைப்பை ஒன்றிணைக்கும்.

- அ) (1) மற்றும் (ii) சரி
 ஆ) (ii), (iii) மற்றும் (iv) சரி
 இ) (ii), (iii) மற்றும் (iv) சரி
 ஈ) மேற்கூறிய அனைத்தும் சரியானவை.

விடை:

இ) (ii), (iii) மற்றும் (iv) சரி

IV. பொருத்துக.

1	வருமான வரி	அ) மதிப்புக் கூட்டு வரி
2.	ஆயத்தீர்வை	ஆ) ஜூலை 1, 2017
3.	VAT	இ) கடத்துதல்
4.	GST	ஈ) நேர்முக வரி
5.	கருப்புப் பணம்	உ) மறைமுக வரி

விடை:

1	வருமான வரி	ஈ) நேர்முக வரி
2.	ஆயத்தீர்வை	உ) மறைமுக வரி
3.	VAT	அ) மதிப்புக் கூட்டு வரி
4.	GST	ஆ) ஜூலை 1, 2017
5.	கருப்புப் பணம்	இ) கடத்துதல்

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு குறுகிய விடையளி.

Question 1.

வரி வரையறுக்க.

விடை:

- வரி என்பது ஒரு குடிமகன் அரசுக்கு கட்டாயமாக செலுத்தும் செலுத்துகையாகும்.
- அரசிடமிருந்து எந்தவித நேரடி நன்மையும் எதிர்பார்க்காமல் கட்டாயமாகச் செலுத்த வேண்டியதே வரி.

Question 2.

அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?

விடை:

- நாட்டின் நிதி நிர்வாகத்திற்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நாம் வரி செலுத்த வேண்டும்.
- வரிவிதிப்பு மூலம் வழங்கப்படுகின்ற பணத்தை பல செயல்பாடுகளைச் செய்ய மாநிலங்கள் பயன்படுத்துகின்றன.

Question 3.

வரிகளின் வகைகள் யாவை? எடுத்துக்காட்டு தருக.

விடை:

வரிகளின் வகைகள் :

நேர்முக வரிகள் மற்றும் மறைமுக வரிகள்.

நேர்முக வரிகள் :

- வருமான வரி
- நிறுவன வரி
- சொத்து வரி (அ) செல்வ வரி

மறைமுக வரிகள்:

- முத்திரைத்தாள் வரி
- பொழுபோக்கு வரி
- கலால் வரி (அ) சுங்கத்தீர்வை
- பண்டங்கள் மற்றும் பணிகள் வரி

Question 4.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி - சிறு குறிப்பு வரைக.

விடை:

- பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும்.
- இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
- மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
- இதன் குறிக்கோள் “ஒரு நாடு-ஒரு அங்காடி ஒரு வரி” என்பதாகும்.
- இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது ‘ஒரு முனை வரி’ ஆகும்.

Question 5.

வளர்வீத வரி என்றால் என்ன?

விடை:

- வளர்வீத வரி விதிப்பு முறையில் வரியின் அடிப்படைத்தளம் அதிகரிக்கும் போது (பெருக்கப்படும்) வரி விகிதமும் (பெருக்கி) அதிகரிக்கிறது.
- அதாவது வருமானம் அதிகரிக்கும் போது, வரி விகிதமும் அதிகரிக்கும்.

Question 6.

கருப்பு பணம் என்பதன் பொருள் என்ன?

விடை:

- கருப்பு பணம் என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.
- வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட கணக்கிடப்படாத பணம் “கருப்பு பணம்” என்று அழைக்கப்படுகிறது.

Question 7.

வரி ஏய்ப்பு என்றால் என்ன?

விடை:

- தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவை சட்ட விரோதமாக வரி செலுத்தாமல் இருப்பது வரி ஏய்ப்பு எனப்படும்.
- வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளவை
 1. வருமானத்தை குறைத்து மதிப்பிடுதல்
 2. விலக்குகள் அல்லது செலவுகளை உயர்த்துவது.
 3. மறைக்கப்பட்ட பணம்.
 4. கடல் கடந்த கணக்குகளில் விவரங்களை மறைத்தல்.

Question 8.

வரிக்கும் கட்டணத்திற்கும் உள்ள வேறுபாடுகள் ஏதேனும் இரண்டை பட்டியலிடுக.

விடை:

வ.எண்	வரி (TAX)	கட்டணம் (PAYMENT)
1.	வரி என்பது எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அரசாங்கத்திற்கு கட்டாயமாக செலுத்துகின்ற செலுத்துகையாகும்.	கட்டணம் என்பது பணிகளை பயன்படுத்துவதற்காக செலுத்துவதாகும்.
2.	வரி என்பது கட்டாய செலுத்துகை ஆகும்.	கட்டணம் (Fee) என்பது தன்னார்வமாக செலுத்துவதாகும்.
3.	வரி செலுத்துபவர்கள் நேரடியாக எந்தவித சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாது.	கட்டணம் செலுத்துவதன் மூலம் மூலம் நுகர்வோர்கள் நேரடியாக சலுகைகளை பெறுகின்றனர்.
	உதாரணம்: வருமான வரி, அன்பளிப்பு வரி, சொத்து வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி.	உதாரணம்: முத்திரை வரி, ஒட்டுநர் உரிமக் கட்டணம், அரசாங்க பதிவுக் கட்டணம்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி.

Question 1.

சில நேர்முக மற்றும் மறைமுக வரிகளை விளக்குக.

விடை:

வரிகளின் வகைகள்: அ) நேர்முக வரிகள் ஆ) மறைமுக வரிகள்

அ) நேர்முக வரிகள் :

நேர்முக வரி என்பது ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்தின் மீது நேரடியாக விதிக்கப்படுவதாகும். சில நேர்முக வரிகள்: வருமான வரி, சொத்து வரி மற்றும் நிறுவன வரி ஆகியனவாகும்.

வருமான வரி :

- வருமான வரி இந்தியாவில் விதிக்கப்படுகின்ற நேர்முக வரி முறையில் மிக முக்கியமான வரியாகும்.
- இவ்வரி தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்றது.

நிறுவன வரி:

- இந்த வரி தங்கள் பங்குதாரர்களிடமிருந்து தனி நிறுவனங்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படுகிறது.
- இந்த வரி வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது.

சொத்து வரி (அ) செல்வ வரி:

- சொத்து வரி (அ) செல்வ வரி என்பது தனது சொத்திலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்காக சொத்தின் உரிமையாளருக்கு விதிக்கப்படுகின்ற வரியாகும்.
- இந்த வரி தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரியாகும்.

ஆ) மறைமுக வரிகள்:

- ஒருவர் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமை மற்றொருவருக்கு மாற்றப்பட்டால் அது “மறைமுகவரி” எனப்படும்.
- சில மறைமுக வரிகளாவன: முத்திரைத் தாள் வரி, பொழுதுபோக்கு வரி, சுங்கத் தீர்வை மற்றும் பண்டங்கள் மற்றும் பணிகள் (GST) மீதான வரிகளாகும்.

முத்திரைத்தாள் வரி:

முத்திரைத்தாள் வரி என்பது அரசாங்க ஆவணங்களான திருமண பதிவு அல்லது சொத்து தொடர்பான ஆவணங்கள் மற்றும் சில ஒப்பந்தப் பத்திரங்கள் போன்றவைகள் மீது விதிக்கப்படுவதாகும்.

பொழுதுபோக்கு வரி :

- எந்தவொரு பொழுதுபோக்கு மூலங்களாக இருந்தாலும், அதன் மீது அரசாங்கத்தால் விதிக்கப்படுகின்ற வரி பொழுதுபோக்கு வரியாகும்.
- உதாரணமாக திரைப்படங்கள் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற கட்டணம், பொழுது போக்கு பூங்காக்கள், கண்காட்சிகள், விளையாட்டு அரங்கம், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவற்றைப் பார்ப்பதற்காக விதிக்கப்படுகின்ற வரி போன்றவையாகும்.

சுங்கத் தீர்வை (அ) கலால் வரி:

சுங்கத் தீர்வை என்பது விற்பனையை விட உற்பத்தியின் இயக்கத்தில் உள்ள எந்தவொரு உற்பத்திப் பொருட்களின் மீதும் விதிக்கப்படும் வரியாகும்.

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி: (GST)

பண்டங்கள் மற்றும் பணிகள் வரி என்பது மறைமுக வரிகளில் ஒன்றாகும்.

- இவ்வரி இந்தியப் பாராளுமன்றத்தில் மார்ச் 29, 2017ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.

- மேலும் ஜூலை 1, 2017 முதல் அமுல்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
- இதன் குறிக்கோள் “ஒரு நாடு-ஒரு அங்காடி - ஒரு வரி” என்பதாகும்.
- இது மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) போன்று ‘பல முனை வரி’ இல்லாமல் இது ‘ஒரு முனை வரி’ ஆகும்.

Question 2.

GST யின் அமைப்பை எழுதுக.

விடை:

பண்டங்கள் மற்றும் பணிகள் வரியின் அமைப்பு (GST)
மாநில பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (SGST): (மாநிலத்திற்குள்):
மதிப்புக் கூட்டு வரி (VAT) / விற்பனை வரி, கொள்முதல் வரி,
பொழுதுபோக்கு வரி, ஆடம்பர வரி, பரிசுச்சீட்டு வரி, மற்றும் மாநில
கூடுதல் கட்டணம் மற்றும் வரிகள்.

மத்திய பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (CGST): (மாநிலத்திற்குள்):
மத்திய சுங்கத்தீர்வை, சேவை வரி, ஈடுசெய்வரி, கூடுதல் ஆயத்தீர்வை,
கூடுதல் கட்டணம், கல்வி கட்டணம், (இடைநிலைக் கல்வி மற்றும்
மேல்நிலைக் கல்வி வரி).

ஒருங்கிணைந்த பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (IGST):
(மாநிலங்களுக்கு இடையே)
நான்கு முக்கிய GST விகிதங்கள் உள்ளன. (5%, 12%, 18% மற்றும் 28%)
காய்கறிகள் மற்றும் உணவு தானியங்கள் போன்ற வாழ்க்கைக்குத்
தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கான அனைத்து
பண்டங்களுக்கும் இந்த வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன.

Question 3.

கருப்பு பணம் என்றால் என்ன? அதற்கான காரணங்களை எழுதுக.

விடை:

கருப்பு பணம் (Black Money) என்பது, கருப்பு சந்தையில் ஈட்டப்பட்ட
வருமானம் மற்றும் செலுத்தப்படாத வரிப் பணமாகும்.
வரி நிர்வாகியிடமிருந்து மறைக்கப்பட்ட கணக்கிடப்படாத பணம் “கருப்பு
பணம்” என்று அழைக்கப்படுகிறது.

கருப்பு பணத்திற்கான காரணங்கள்:

கருப்பு பணத்திற்கு பல காரணங்கள் அடையாளம் காணப்படுகின்றன.
அவை

1. பண்டங்கள் பற்றாக்குறை
2. உரிமம் பெறும் முறை

3. தொழில் துறையின் பங்கு
4. கடத்தல்
5. வரியின் அமைப்பு